
shrIgaNeshastotra with translation

ஸ்ரீக³ணேஸஸ்தோத்ரம் ஸார்த²ம்

Document Information



Text title : gaNeshastotra sankashTanAshana

File name : ganesha8.itx

Category : ganesha, stotra, ashTaka

Location : doc_ganesha

Source : nAradapurANa

Latest update : February 23, 2015

Send corrections to : sanskrit at cheerful dot c om

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

March 23, 2024

sanskritdocuments.org

ஸ்ரீக³ணேஸஸ்தோத்ரம் ஸார்த²ம்



ஸ்ரீக³ணேஸாய நம: | நாரத³ உவாச |

ப்ரணமய ஸிரஸா தே³வம் கௌ³ரீபுத்ரம் விநாயகம் |

ப⁴க்தாவாஸம் ஸ்மரேந்நித்யமாயு:காமார்த²ஸித்³த⁴யே || 1 ||

ப்ரத²மம் வக்ரதுண்ட³ம் ச ஏகத³ந்தம் த்³விதீயகம் |

த்ரு³தீயம் க்ரு³ஷ்ணபிங்கா³க்ஷம் க³ஜவக்த்ரம் சதுர்த²கம் || 2 ||

லம்போ³த³ரம் பஞ்சமம் ச ஷஷ்ட²ம் விகடமேவ ச |

ஸப்தமம் விக்⁴நராஜேந்த்³ரம் தூ⁴ம்ரவர்ணம் ததா²ஷ்டமம் || 3 ||

நவமம் பா⁴ஸசந்த்³ரம் ச த³ஸமம் து விநாயகம் |

ஏகாத்³ஸம் க³ணபதிம் த்³வாத்³ஸம் து க³ஜாநநம் || 4 ||

த்³வாத்³ஸைதாநி நாமாநி த்ரிஸந்த்⁴யம் ய: படே²ந்நர: |

ந ச விக்⁴நப⁴யம் தஸ்ய ஸர்வஸித்³தி⁴கர: ப்ரபு: || 5 ||

வித்³யார்த்² லப⁴தே வித்³யாம் த⁴நார்த்² லப⁴தே த⁴நம் |

புத்ரார்த்² லப⁴தே புத்ராந்மோக்ஷார்த்² லப⁴தே க³திம் || 6 ||

ஜபேத்³க³ணபதிஸ்தோத்ரம் ஷட்³பி⁴ர்மாஸை: ப²லம் லபே⁴த் |

ஸம்வத்ஸரேண ஸித்³தி⁴ம் ச லப⁴தே நாத்ர ஸம்ஸய: || 7 ||

அஷ்டப⁴யோ ப்³ராஹ்மணேப்⁴யஸ்ச விகி²த்வா ய: ஸம்ர்பயேத் |

தஸ்ய வித்³யா ப⁴வேத்ஸர்வா க³ணேஸஸ்ய ப்ரஸாத்³த: || 8 ||

|| இதி ஸ்ரீநாரத³புராணே ஸங்கடநாஸநம் க³ணேஸஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

Salutations to Lord Ganesha.

Narada said -

Let him continuously worship in his mind the son of Gauri, VinAyaka, the refuge of his devotees, for attainment of longevity, desires and wealth.

First, as the one with the twisted trunk;

Secondly, as the one with the single tusk.

Thirdly, as the one with dark brown eyes;

Fourthly, as the one with the elephant's mouth.

Fifthly, as the one with the belly like a pot;

Sixthly, as the grotesque one.

Seventhly, as the king of obstacles;

Eighthly, as the smoke-colored one.

Ninthly, as the moon-crested one;

Tenthly, as the remover of obstacles.

Eleventhly, as the lord of all,

Twelfthly, as the elephant-faced one.

Whoever repeats these twelve names at dawn, noon and sunset, there is no fear of failure, nay, constant fortune.

He who desires wisdom, obtains wisdom; he who desires wealth, obtains wealth.

He who desires sons, obtains sons; he who desires liberation attains liberation.

Whoever chants this hymn to Ganapati reaches him in six months, and in one year he reaches perfection, there is no doubt about this.

Whoever makes copies of this and distributes them to eight Brahmana, he reaches wisdom immediately (all knowledge will be his), due to the grace of Ganesha.

Note: This stotra is so popularly attributed to Narada Purana, however it is not readily found in the Purana in print. If anyone has a reference, please send it.

The word ப⁴க்தாவாஸம் bhaktAvAsaM has variations seen in different prints as shown in the links for reference. ப⁴க்தாவாஸம், ப⁴க்த்யாவாஸம், ப⁴க்த்யா வ்யாஸ: bhaktAvAsaM, bhaktyAvAsaM, bhaktyA vyAsaH.

shrIgaNeshastotra with translation

pdf was typeset on March 23, 2024

Please send corrections to sanskrit@cheerful.com

